7. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்.

(அ) சட்டப்படிக்கான விதிகளும் ஆணைகளும்.

145. சேரன் போக்குவரத்துக் கழகத்தின் 1982–83 ஆம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் ஆண்டறிக்கை (ஆங்கிலம்). 1956ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-I 1956) 619-ஏ பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

146. சோழன் போக்குவரத்துக் கழகத்தின் 1982–83 ஆம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் ஆண்டறிக்கை. (ஆங்கிலம்). 1956ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் I-1956) 619-ஏ பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

147. மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகத்தின் 1982–83 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டறிக்கை (தமிழ்). 1956ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் I-1956) 619-ஏ பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

148. பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தின் 1982–83 ஆம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் ஆண்டறிக்கை (ஆங்கிலம்). 1956ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் I 1956) 619-ஏ பிரிவின கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

149. 1981–82 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆண்டுக் கணக்குகள் மற்றும் 31—3—1982ஆம் தேதி வரையிலான ஐந்தொகைக்கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கை (ஆங்கிலம்). 1948ஆம் ஆண்டு மின்சார (வழங்கல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 54/1948)69 (5)(ஏ) பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

150. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 1982–83 ஆண்டிற்கான பதினெட்டாவது ஆண்டறிக்கை. 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் I-1956) 619-ஏ பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.

(ஆ) அறிக்கைகள், அறிவிப்புகள், ஏனைய தாள்கள்.

87. தொழில் கொள்கையும் திட்டங்களும் (பெரும் தொழில்கள்) 1984–85 (தமிழ், ஆங்கிலம்).

88. 1984–85ஆம் ஆண்டில் தொழில்கள் பற்றிய சாதனைத் திட்டம் (தமிழ், ஆங்கிலம்).

89. 1984–85ஆம் ஆண்டில் சர்க்கரைத் தொழில் பற்றிய செயல் முறைத் திட்டம் (தமிழ், ஆங்கிலம்).

1984 மார்ச் 24]

90. 1984–85ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை பற்றிய செயலாக்கத் திட்டம் (தமிழ், ஆங்கிலம்).

91. 1983–84ஆம் ஆண்டு கூடுதல் செலவுக்கான துணை மானியக் கோரிக்கைகளும், விரிவான துணை மதிப்பீடுகளும் (தமிழ், ஆங்கிலம்).

92. 1983–84ஆம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகளின் அறிவிப்பு (தமிழ், ஆங்கிலம்).

93. 1984–85ஆம் ஆண்டில் உடனடிச் செலவுக்கான மானிய அனுமதி கோரிக்கைகள் (தமிழ், ஆங்கிலம்).

94. 1984–85ஆம் ஆண்டில் உடனடிச் செலவுக்கான மானியக் கோரிக்கைகளின் அறிவிப்பு (தமிழ், ஆங்கிலம்).

95. 1983–84ஆம் ஆண்டு இறுதித் துணை மதிப்பீடுகள் பற்றிய மாண்புமிகு நிதி அமைச்சர் டாக்டர் இரா. நெடுஞ்செழியன், அவர்களின் உரை (தமிழ், ஆங்கிலம்).

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS